

تاميلي

தமிழ்

الربا

வட்டி

ஆசிரியர்:

கலாநிதி அஷ்ஷெய்க் ஹைதம் முஹம்மத் சர்ஹான்

முன்னால் மதீனா புனித பள்ளி கலாசாலை ஆசிரியர் ,

மஃஹத் சுன்னாஹ் இணையதள மேற்பார்வையாளர்.

வட்டி

நவீன தொழில்நுட்ப யுகத்தில், வணிக பரிவர்த்தனைகள் அதிகரித்து, பன்முகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஆகுமான விபாபாரமும் உண்டு, மந்தலும் ஐராமான வட்டியும் உண்டு.

வட்டி என்பது பெரும்பாவங்களில் ஒன்றும், ஏழு கொடிய பாவங்களைச் சார்ந்ததுமாகும். வட்டியை உண்பவருக்கு இம்மையிலும் மறுமையிலும் கொடிய வேதனையுண்டு. செல்வச் செழிப்பை அழிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்று. அல்லாஹ் கூறுகின்றான்:

”அல்லாஹ் வட்டியை அழிப்பான், தர்மத்தை வளர்ப்பான்.”

வட்டியை பொறுத்தவரை அது குறிப்பிட்ட சில வகைகளில் தொடர்புபடும், ஒரு ஹதீதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

தங்கத்துக்கு தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்கு கோதுமை, பேரித்தம் பழுத்துக்கு பேரித்தம்பழம், உப்புக்கு உப்பு என, சரி நிகராக உடனுக்குடன் விற்பனை செய்யப்பட வேண்டும். இவ்வகைகளில் ஒன்று மற்றொரு வகையுடன் மாநீ விற்பனை செய்யப்பட்டால்

உடனுக்குடன் இருந்தால் விரும்பியபடி விற்பனை
செய்யுங்கள். (முஸ்லிம்:1557)

**இப்படி வட்டி சம்பந்தப்படும் வகைகளை இரண்டாக
பிரிக்கலாம்:**

01. நாணயப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டது.

இதற்கு தங்கம், வெள்ளி அதேபோன்று இதனுடன்
ரூபாய் நோட்டுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

**02. அளந்து உணவாக உட்கொள்ளும் வகையைச்
சேர்ந்தது.**

இவை நான்கு உள்ளன. கோதுமை, பார்லி
பேரிச்சம்பழம், உப்பு. இதனுடன் சேர்த்து
அளந்தெடுக்கும் உணவு வகைகளை சேர்த்துக்
கொள்ளலாம். உதாரணமாக அரிசி, சோளம்.

வட்டி இரு வகைப்படும்:

01. ரிபாஃ அல் ஃபழல்.

அதாவது, மேற்சொன்ன ஒருவகை தானியத்தை அதே
வகையை சார்ந்ததுக்கு எடை வித்தியாசத்துடன்
விற்பனை செய்வது.

அதாவது, புதிய தங்கத்தை பழைய தங்கத்திற்கு
எடை வித்தியாசத்துடன் விற்பனை செய்வது.

02. ரீபாஃ நசீஆ தாமத வட்டி.

இது இருவகைப்படும் ஒன்று கடனை பெற்றதன் பின் உரிய நேரத்துக்கு அதை செலுத்தாமல் தாமதத்திற்கு ஈடாக கடனின் அளவைக் கூட்டுதல். இரண்டாவது மேற்குறிப்பிடப்பட்ட வகைகளில் ஒன்றை இன்னொரு வகைக்கு விற்பனை செய்து, கையகப்படுத்துவதை பிற்படுத்துவது.

உதாரணமாக தங்கத்தை வெள்ளிக்கு எடை வித்தியாசத்தில் வற்று, கையகப்படுத்துவதை பிற்படுத்தல்.

ரூபாய் நோட்டுக்களைப் பொறுத்தவரை தங்கம் வெள்ளியினுடைய சட்டமே அதற்கும் பின்பற்றப்படும். ஒவ்வொரு நாணயமும் தனி வகையாக பார்க்கப்படும். இதனடிப்படையில் ஒரு வகை நாணயத்தை அதே வகை நாணயத்திற்கு விற்கப்படும் போது சரிசமமாக உடனுக்குடன் இருக்கவேண்டும். வித்தியாசப்படுவதோ அல்லது பிற்போடுவதோ கூடாது. அதே நேரம், ஒருவகை நாணயத்தை இன்னொரு வகை நாணயத்திற்கு பதிலாக விற்பனை செய்யும்போது வித்தியாசம் இருக்கலாம் ஆனால் உடனுக்குடன் இடம் பெற வேண்டும்.

வங்கிகளால் வழங்கப்படும் வட்டி பணம் ஹராமாகும், அதன் உரிமையாளர் அதைப் பயன்படுத்த

முடியாது. அதேபோல் வங்கிகளில் வட்டிக்கு கடன் பெற்று வட்டி செலுத்துவதும் ஹராமாகும்.

இன்னுமொரு வட்டி சார்ந்த வியாபாரம் உள்ளது, அதற்கு பெயர் ”அல் ஈனாஃ” வியாபாரம்.

அதாவது, ஒருவரிடம் ஒரு பொருளை அதிகூடிய விலை கொடுத்து கடனுக்கு வாங்கி, பின்னர் அதே நபருக்கு அந்தப் பொருளை குறைந்த விலைக்கு விற்பனை, உதாரணமாக: கடனாக ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய பொருளை அதே நபருக்கு அப்பொருளை 700 ரூபாய்க்கு விற்பனை. இங்கு வியாபாரம் என்ற பெயரில் 700 ரூபாய் கடனை ஆயிரம் ரூபாவாக செலுத்துவதை காணக்கூடியதாக இருக்கிறது.

அல்லாஹ் கூறுகின்றான்:

விசுவாசிகளே! அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் உண்மையான விசுவாசிகளாக இருந்தால் எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு செய்பவரின்னை என்நால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போருக்கு தயாராகுங்கள்..(2:278)